2012 ஏப்ரல் 10]

(ஆ) அறிக்கைகள், அறிவிக்கைகள் மற்றும் ஏனைய தாள்கள்

26. மானியக் கோரிக்கை எண் 26–வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை பற்றிய கொள்கை விளக்கக் குறிப்பு, 2012–2013. (தமிழ், ஆங்கிலம்)

27. மானியக் கோரிக்கை எண் 26–வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை பற்றிய கொள்கை விளக்கக் குறிப்பில் (தமிழ்) வெளியிடப்பட்ட திருத்தங்கள், 2012–2013.

28. மானியக் கோரிக்கை எண் 26–வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை பற்றிய கொள்கை விளக்கக் குறிப்பில் (ஆங்கிலம்) வெளியிடப்பட்ட திருத்தங்கள், 2012–2013.

29. மானியக் கோரிக்கை எண் 15–சுற்றுச்சூழல் (சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை) பற்றிய கொள்கை விளக்கக் குறிப்பு, 2012–2013. (தமிழ், ஆங்கிலம்)

30. சுற்றுச்சூழல் (சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை) பற்றிய செயலாக்க வரவு-செலவுத் திட்டம், 2012–2013. (தமிழ், ஆங்கிலம்)

31. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் "தாய் திட்டம்" (தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்) என்கிற சிறு நூல். (தமிழ்)

32. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் "மக்கள் உரிமையும் அரசின் கடமையும்" என்கிற புத்தகம். (தமிழ்)

33. நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கையின் மீதான பதிலுரையின்போது மாண்புமிகு நகராட்சி நிருவாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களால் பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள், 2012–2013. (தமிழ்)

34. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கையின் மீதான பதிலுரையின் போது மாண்புமிகு நகராட்சி நிருவாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களால் பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள், 2012–2013. (தமிழ்)

35. பொதுக் கணக்குக் குழுவின் பதினொன்றாவது அறிக்கை. (2011–2012)

[*2012 ஏப்ரல் 10*

36. பொதுக் கணக்குக் குழுவின் பன்னிரண்டாவது அறிக்கை. *(2011–2012)*

37. பொதுக் கணக்குக் குழுவின் பதின்மூன்றாவது அறிக்கை. *(2011–2012)*

38. பொதுக் கணக்குக் குழுவின் பதினான்காவது அறிக்கை. *(2011–2012)*

39. பொதுக் கணக்குக் குழுவின் பதினைந்தாவது அறிக்கை. *(2011–2012)*

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY வாய்மையே வெல்லும் TRUTH ALONE TRIUMPHS